


Written by - ஐரோ -

Saturday, 14 June 2014 18:02 - Last Updated Saturday, 14 June 2014 18:11



வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில் உண்டு. அரசமரத்தையும், சாந்த மூனியையும் பார்த்தவுடனேயே அதை ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கும் மனநிலையை சிங்கள பௌத்த அரசியல் நம்மில் திணித்துவிட்டிருக்கிறது. அரசமரத்தின் மருத்துவத்தன்மைகள் குறித்து பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லாதனவற்றையா காலத்தால் பிந்திவந்த பௌத்தம் போதித்திருக்கிறது? எவ்வளவு முக்கியமான தடயம் பொருள் தடயமாக இருந்தாலும், அது பௌத்தத்தன்மை கொண்டதாக இருந்தால் அடித்து நொறுக்கப்பட வேண்டியது என்கிற மனநிலையை தமிழர்க்கும், மிகவும் அரிதான பண்பாட்டுத் தடயமாக இருந்தாலும், கிடக்கின்ற இந்த மத எச்சங்கள் சிதைக்கப்படவேண்டிய ஆதிக்கக் குறியீடுகள் என்கிற மனநிலையை சிங்களவர்களுக்கும் இலங்கையின் அரசியல் கற்பித்துவதைத் துள்ளிவிட்டது. ஒரு பெருந்தத்துவம் மதமாகி, தீவிர அரசியல் மயப்பட்டதன் விளைவே இது. ஆனால், உண்மையில் இலங்கையில் அரசியல் முரணை எதிர்ப்போக்கின்ற இரு இனங்களும் இது குறித்து அச்சப்படத் தவறவில்லை. இலங்கையில் மதங்களும் மதமோசமான அரசியல் அடையாளங்கள் இருப்பதன் பின்னணியை விளக்கிக் கொண்டு, அதனை அறிவுசார்த்தளத்தில் அணுகவேண்டும். வடபாகத்தில் கிடக்கின்ற பௌத்த எச்சங்களையும் சிங்களவர்களும், தமிழர்களும் ஆக்கிரமிப்பின் தடயமாக, நிலம் கவர் தலுக்கான ஆதாரமாகக் கொள்ளாமல் சரியான வரலாற்று - பண்பாட்டு புரிதலின் அடிப்படையில் அதை நோக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாகச் செய்யவேண்டியது, எந்தப் பண்பாடு சார்ந்த தடயம் பொருட்களை கண்டுபிடித்தாலும் உடனேயே இது இத்தனையாம் நபற்றாண்டுகுரியது, இந்த மன்னரககுரியது, இந்த சமயத்துக்குரியது, இந்த மொழிககுரியது என்கிற முடிவுக்கு வராமலிருக்க வேண்டும். ஒழுங்கான அகழ்வாய்வுகள் துறைசார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படாது முடிவுகளாகச் செய்திகள் அறிவிக்கப்படுகின்றமையே இன முரண்பாட்டுக்கேற்றமையை அதிகப்படுத்துகிறது.

Written by - ஜெரொ -

Saturday, 14 June 2014 18:02 - Last Updated Saturday, 14 June 2014 18:11

ஊர் கட்டுவதில் சிறப்பாக செயல்படுகிறீர்களா?

அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். மதமல்ல. மதவாத அரசியல் செய்வதற்கான கருவியுமல்ல. சாதி, சமயம், பொருளாதார சூரண்டல்களினால் ஓடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைத் தேடித்தரும் ஆயுதம். போரையும், வறுமையையும், வாழ்க்கைத் துயரத்தையும் இல்லாமலாக்க சித்தார்த்தன் என்ற பெருமூனியால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்தல் முறையே பௌத்தம். அகிம்சை இதன் பிரதான இயல்பு. ஆனால், இப்போதிரூக்கின்ற பௌத்தத்தில் இந்த அம்சங்கள் எதனையும் பார்க்க முடியாது. இப்போது அது அரசியல் மதம். அரசியல் தத்துவமாகக் கட்ட இல்லை. இதனால், பௌத்தம் தரம் உயர்ந்ததா? தரம் தாழ்ந்து சீர்கெட்டுப்போனதா என்கின்ற வாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஊர் கட்டுவதில் சிறப்பாக செயல்படுகிறீர்களா?

முதலில் பௌத்தம் இந்தியாவிற்குள்ளேயே பரப்பப்பட்டது. அதன் ஒரு கிளையாக தமிழகத்திற்கும் பௌத்தம் விரிவடைந்தது. சித்தார்த்தனின் சீடர்கள் அந்தப் பணியைச் சரிவரச் செய்தனர். சங்க கால முதிர்ச்சியில் முடிக் கான முடியாப் போரில் சீரழிந்து சின்னாபின்னப்பட்டது கொண்டிருந்த மக்களுக்கு ஒத்தடமாக பௌத்த பிரசங்கங்கள் அமர்த்தன. வறுமையும், பிணியும், அரசியல் இருப்பின்மையும், ஓடுக்குமுறையும் கோலலோச்சியிருந்த அந்தக் காலத்தில் வாழ்க்கையை நிர்வாணமாகக் காட்டிய பௌத்தம் தமிழகத்தில் பெருமடுப்புப் பெற்றது. பௌத்த பிக்குகள் பரவலடைந்தார்கள். சமீப விசுவாசம் கொண்ட குறுநிலத் தலைவர்கள் போதியளவு தான தர்மங்களை வழங்கி ஊக்குவித்தார்கள். புதிலீடாக புகுத்தறிவையும், மருத்துவத்தையும், வாழ்க்கைத் தத்துவத்தையும் பௌத்த துறவிகள் தமிழக மக்களுக்கு வழங்கினார்கள். அதற்குப் பிராந்திய பண்பாட்டை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப பணி செய்வது அவசியமாகியிருந்தது. இதற்கு ஆதாரமாக தமிழகத்தில் மீட்கப்படும் பௌத்த சமயத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளை ஆதாரமாகக் குறிப்பிட முடியும். இவ்வாறு தமிழக மக்களின் வாழ்வோடு கலந்திருந்த பௌத்தம், பல்லவரின் எழுச்சியுடன் சிதவைடையைத் தொடங்கியது. பிராமணிய ஆதிகத்தால் ஏறக்முடியாத கருத்துக்களையும், ஓடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் பௌத்தம் விளங்கியதால் தமிழகத் தலைவிட்டு ஏன் இந்தியாவை விட்டும் கட்ட பௌத்தம் அகற்றப்படவேண்டிய ஒன்றாக மாறியது. அப்படியே பௌத்த துறவிகள் வாதங்களின் பெயரால் கொலைசெய்யப்பட்டார்கள். அடித்துவிட்டபட்டார்கள். தமிழ் பௌத்தமும் மெல்ல சிதத்தது.

ஊர் கட்டுவதில் சிறப்பாக செயல்படுகிறீர்களா?

தமிழகமும், இலங்கையின் வடக்கு - கிழக்கு பாகங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும், வரலாற்றுக் காலத்திலும் மிக முக்கியமான பண்பாட்டுத் தொடர்புகளையே பணியிருந்தன. தமிழகத்திலிருந்து, நரேடி பண்பாட்டு பரிமாற்றங்களையும் பெற்றுக் கொண்ட இடங்களாக மாதகல், கந்தரோடலை, மாந்தலை, வல்லிபுரம் முதலான இடங்கள் காணப்படுகின்றன. அங்கிருக்கின்ற பௌத்த எச்சங்கள் இதனை நமக்கு உறுதிப்படுத்தும். தமிழகத்துக்கும், இந்தியாவும் மிக அண்மையான பகுதியில்

